



## **7 MONTH BABY STUCK WITH BEAN SEED IN WIND PIPE SAVED IN SRMC**

Chennai, 27<sup>th</sup> September, 2022.

Seven month old Lakshmi (name changed) struggling for breath was brought to Sri Ramachandra Medical Centre emergency yesterday morning by her wailing mother, a daily wager from suburban Nerkundram. On enquiry, it was found that the child was playing with bean seeds. The Paediatric Surgery department diagnosed it as foreign body swallowing and with oxygen level going down to 40%, the baby was rushed to the operation theatre and the seed was removed from the wind pipe through bronchoscopy, saving a precious life within 30 minutes of arrival, said Dr. Prakash Agarwal, HoD, Paediatric Surgery who did the procedure. Considering that the family was poor, the treatment was done free of cost.

“Foreign body in the wind pipe (bronchus) is a life threatening problem, which if untreated, will lead to collection of air in the lung, which gets trapped due to the block. At times it results in rupture of lung and leakage of air (Pneumothorax), especially if there is considerable delay in treatment. Children below 4 years should not be given cereals and nuts in full form because their body is not habituated to chew and swallow them properly, leading on to aspiration into the wind pipe, endangering the life”, said Dr. Prakash Agarwal.

.....

For more information pl. contact... Dr.Prakash Agarwal, HoD, Paediatric Surgery, 9840114749  
Issued by: T.G. Nallamuthu, Consultant, Media Relations, SRIHER, 9444265578, 9940399346.



# SRI RAMACHANDRA MEDICAL CENTRE

Porur, Chennai-600 116. Ph.: 044-23860217. www.sriramachandra.edu.in

## ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மையத்தில் தொண்டையில் கொட்டை சிக்கி திணறிய 7 மாத குழந்தைக்கு உடனடி சிகிச்சை

சென்னை, செப்டம்பர் 27, 2022

நெற்குன்றத்தில் வசிக்கும் தினக்கூலி செய்யும் பெண்ணின் 7 மாத குழந்தை லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூச்சு திணறும் நிலையில் நேற்று காலை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவ மைய அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்பட்டார். அக்குழந்தை சில உணவு கொட்டைகளை வைத்து விளையாடியதை அறிந்து குழந்தைகள் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் Dr. பிரகாஷ் அகர்வால், குழந்தை அக்கொட்டைகளை விழுங்கியிருக்கும் என்று கணித்து, மூச்சு பிரச்சினையால் ஆக்சிஜன் அளவு 40 சதவிகிதத்திற்கும் குறைந்த நிலையில் உடனடியாக அறுவை சிகிச்சை கூடத்திற்கு எடுத்துச் சென்று ப்ராங்காஸ்கோபி மூலம் அந்தக் கொட்டையை நீக்கினார். இவை அனைத்தும் 30 நிமிடத்திற்குள் நடைபெற்றது. அதனால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டது. பெற்றோர் ஏழை என்பதால் மருத்துவ மையம் கட்டணம் ஏதும் கேட்கவில்லை என்று அவர் கூறினார்.

“காற்றுக்குழாயில் வெளிப்பொருட்கள் அடைத்துக் கொண்டால் உயிர் சேதம் ஏற்படலாம்”. மூச்சு விடுதல் தடைபடுவதால் சிகிச்சைக்கு கால தாமதம் ஏற்படின் சில சமயங்களில் நுரையீரலில் வெடிப்பு ஏற்படலாம். நான்கு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொட்டைகள், பருப்புகள் ஆகியவைகளை முழுமையாகக் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் அவற்றை மென்று திண்ணாமல் விழுங்கி விடுவார்கள். அவை காற்றுக்குழாயில் அடைபட்டு உயிர் சேதம் ஏற்படலாம் என்று மேலும் Dr. பிரகாஷ் அகர்வால் கூறினார்.

---

For more information pl. contact... Dr. Prakash Agarwal, HoD, Paediatric Surgery, 9840114749  
Issued by: T.G. Nallamuthu, Consultant, Media Relations, SRIHER, 9444265578, 9940399346.